



மொரீசியசு தமிழ்க் கோவில்கள் கூட்டிணைப்பு

Mauritius Tamil Temples Federation

மரபுவழி வந்த முருகன் பாடல்கள்



TRADITIONAL MURUGAN RECITATIONS

Thaippoosam Caavadee 2018

PREFACE

Vanakkam,

The Mauritius Tamil Temples Federation (“MTTF”) has published this booklet containing some of our powerful Murugan prayers on the occasion of Thaipooam Cavadee 2018 which will be celebrated in most of our kovils around Mauritius and worldwide. Our aim is to revive and pass on our ancestral religious treasures and ensure that we encourage the recitation of such prayers by the current generations during the Cavadee celebrations at our koyils, during the processions and in their Saami Arrai.

We also wish to pay homage to our forebears for these spiritual inspirations and writings. We make a humble request to the lucky ones who will receive this booklet not to leave it in a corner but to make good use of it.

With a view to facilitate the recitation of these powerful Murugan prayers, the audio versions are available on YouTube and same may be accessed from the library section of the website of our MTTF (www.mttf.mu).

We thank our dedicated team who have contributed in the publication of this booklet as well as our partners. This book is not for sale.

We wish you all a blessed Thaipooam Cavadee.

Vettri Vel Muruganukku, ara harO
harA!

ஆறுமுக சுவாமி பேரில் âRumurugâswâmi péril

சந்திர முருகா நல்ல தந்திர முருகா ஞான சற்குருநாத முருகா
சாரி முருகா வறுமை தீரு முருகா சுவாமி சச்சிதானந்த முருகா
சுந்தர முருகா மயிலுகந்த முருகா எங்கள் சூரசங்கார முருகா
சோதி முருகா ரத்னவேதி முருகா நிதந்தேவர்கட் துதிக்கு முருகா
மந்திர முருகா என்முன் வந்த முருகா வரந்தந்து காத்தருளு முருகா
வாரு முருகா கிருபை தாரு முருகா உந்தன் மைந்தனைக் காரு முருகா
அந்த முருகா சத்தி மைந்த முருகா எங்கும் அழகான நீதி முருகா
ஆறுமுருகா குறை தீரு முருகா பழனி ஆனந்தமான முருகா!

Santhira murugâ nalla thanthira murugâ nyâna sadhgurunâtha murugâ
Sâri murugâ vaRumèy thîru murugâ swâmi satchithânantha murugâ
Sundara murugâ mayilugantha murugâ yengaL sûrasangâra murugâ
Sôthi murugâ rathna véthi murugâ nithan thévargaL thuthikku murugâ
Manthira murugâ yenmun vantha murugâ varan thanthu kâththaruLu murugâ
Vâru murugâ kirubèy thâru murugâ unthan mèynthanèyk kâru murugâ
Anthâ murugâ satti mèyntha murugâ yengum azhagâna nîthi murugâ
ÂRumurugâ kuRèy thîru murugâ pazhani ânanthamâna murugâ!

செய்யு முருகா ஈராறு கையு முருகா தேவர் செல்வனாய் வந்த முருகா
செட்டி முருகா தங்கக்கட்டி முருகா குலதேவாதிதேவ முருகா
மெய்ம்மை முருகா மயிலேறு முருகா செய்தவினை தீர்க்கு நல்ல முருகா
வேலு முருகா யென்னை யாளு முருகா சீடர் வேண்டுவர மீயு முருகா
தையன் முருகா அம்பு எய்யு முருகா கல்வி சகலகலை யோது முருகா
ஐயா முருகா சோதி வைய முருகா வீரஅசுரரை நீவென்ற முருகா
துய்ய முருகா சுயஞ்சோதி முருகா தபத்தோர் தொழுமாதி முருகா
ஆறுமுருகா குறை தீரு முருகா பழனி ஆனந்தமான முருகா!

Seyyu murugâ îrâRu kèyyu murugâ thévar selvanây vantha murugâ
Setti murugâ thangakkatti murugâ kula thévâthithéva murugâ
Meymèy murugâ mayiléru murugâ seythavinèy thîrkkku nalla murugâ
Vélu murugâ yennèy yâLu murugâ sîdar véNduvara mîyu murugâ
Thèyyen murugâ ambu eyyu murugâ kalvi sagalakalèy yôthu murugâ
Aiyâ murugâ sôthi vèyya murugâ vîra asurarèy nîvendRa murugâ
Thuyya murugâ suyanjôthi murugâ thabaththôr thozhumâthi murugâ
ÂRumurugâ kuRèy thîru murugâ pazhani ânanthamâna murugâ!

பொன்னு முருகா பாதுகாக்கு முருகா திருப்புகழ் ஓதியுனை முருகா
போற்று முருகா வனங்காத்த முருகா வள்ளி பொற்புய மணைந்த முருகா
கன்னி முருகா மெய் சொன்ன முருகா யென்கலி யெல்லாம் தீர்த்து முருகா
காந்தி முருகா தணிகை வாழ்ந்த முருகா சிவகைலாச நின்ற முருகா
மன்னர் முருகா மணி மின்ன முருகா வேங்கை மரமாக நின்ற முருகா
மயிலு முருகா மொழி குயிலும் முருகா தேவர் மகிழும் சங்கீத முருகா
அன்ன முருகா பஞ்சவர்ண முருகா வுந்தை அடியவர்க்குதவு முருகா
ஆறுமுருகா குறை தீரு முருகா பழனி ஆனந்தமான முருகா!

Ponnu murugâ pâthukâkku murugâ thiruppugazh ôthiyunèy murugâ
PôttRu murugâ vanangâththa murugâ vaLLi poRpuya manèyntha murugâ
Kanni murugâ mey sonna murugâ yengali yellâm thîrkkku murugâ
Gândhi murugâ thaNigèy vâzhtha murugâ sivakèylâsa nindRa murugâ
Mannar murugâ maNi minna murugâ véngèy maramâga nindRa murugâ
Mayilu murugâ mozhi kuyilu murugâ thévar magizhum sangeetha murugâ
Anna murugâ panjavarNa murugâ vunthèy adiyavarkkuthavu murugâ
ÂRumurugâ kuRèy thîru murugâ pazhani ânanthamâna murugâ!

செம்மை முருகா நம்மைக் காக்கும் முருகா விருது செவலுங் கொடியு முருகா
செல்வ முருகா இனிய நல்ல முருகா யெங்குஞ் சோதியாய் நின்ற முருகா
நன்மை முருகா லோக மேன்மை முருகா திரு நாரணன் மருக முருகா
ஞான முருகா அரிதான முருகா திவ்விய நாகமணியான முருகா
வன்மை முருகா எனக் குண்மை முருகா வரமகிழ்ந்தருள் தாரு முருகா
வால முருகா நீ பால முருகா யானை முகனுக் கிளைய முருகா
அம்மை முருகா வள்ளியம்மை முருகா எந்தன் வேதனை யடியோடு
கறுவறுக்கு முருகா

ஆறுமுருகா குறை தீரு முருகா பழனி ஆனந்தமான முருகா!

Semmey murugâ nammeyk kâkkum murugâ viruthu sevalang kodiya murugâ
Selva murugâ iniya nalla murugâ yengum jôdiyây nindRa murugâ
Nanmey murugâ lôga ménmey murugâ thiru nâraNan maruga murugâ
Nyâna murugâ arithâna murugâ dhivya nâgamaNiyâna murugâ
Vanmey murugâ yenak kuNmey murugâ varamagizhtharuL thâru murugâ
Vâla murugâ ni bâla murugâ yânèy muganuk kiLèyya murugâ
Ammey murugâ vaLLiyammey murugâ yenthan véthanèy yadiyôdu kaRuvaRukku
murugâ

ÂRumurugâ kuRèy thîru murugâ pazhani ânanthamâna murugâ!

சாரி முருகா வித்தையுரை செய்யு முருகா இதுசமயம் வரமருளு முருகா
சத்தி முருகா உமையாள் பெற்ற முருகா இந்தத்தரணி புகழோது முருகா
கௌரி முருகா நல்ல சரவண முருகா எந்தன் கிலேசமுந் தீரு முருகா
கீர்த்தி முருகா சிறை மாற்று முருகா மனதுக்கேற்ற வரமீயு முருகா
தவன முருகா உந்தன் தயவு முருகா என்னைக் கடைத்தேறப் பாரு முருகா
காசி முருகா முன்னில் பேசு முருகா வீர கபாலகால சூல முருகா
அவனி முருகா லோக பழனி முருகா தேவர்க் கருள்மயமான முருகா
ஆறுமுருகா குறை தீரு முருகா பழனி ஆனந்தமான முருகா!

Sâri murugâ vitthèyyurei seyyu murugâ ithu samayam varamaruLu murugâ
 Satti murugâ oumèyyâl pettRa murugâ inthath tharaNi pougazhôthu murugâ
 Gawri murugâ nalla saravaNa murugâ yenthan kilésamoun tîru murugâ
 Keerthi murugâ siRèy mâttRu murugâ manathukkétrRa varamîyu murugâ
 Thavana murugâ unthan thayavu murugâ yennèy kadèythéRap pâru murugâ
 Kâsi murugâ munnil pésu murugâ vîra kabâlakâla sûla murugâ
 Avani murugâ lôga pazhani murugâ thévark karuLmayamâna murugâ
 ÂRumurugâ kuRèy thîru murugâ pazhani ânanthamâna murugâ!

தெள்ளு முருகா குறை சொல்லு முருகா செவியில் கேட்க விலையோ
 முருகா

தேனு முருகா வர வேணு முருகா மயிலில் தெரிசனம் தாரு முருகா
 வள்ளல் முருகா பொன்னு வள்ளி முருகா சரணம் வந்து காத்தருளு முருகா
 வாய்த்த முருகா நிதம் போற்ற முருகா ஒரு மரமாயிராதே முருகா
 சொல்லு முருகா சுற்றி நில்லு முருகா ஒளி துலங்கு நவரத்ன முருகா
 சோலை முருகா வடிவேலு முருகா வேண்டித் தொழுபவர்க்கருளு முருகா
 அல்லு முருகா பகல் நல்ல முருகா காமியாம் கவிக்குதவு முருகா
 ஆறுமுருகா குறை தீரு முருகா பழனி ஆனந்தமான முருகா!

TheLLu murugâ kuRèy sollu murugâ seviyil kêtka vilèyyô murugâ
 Thénu murugâ vara véNu murugâ mayilil therisanam thâru murugâ
 VaLLal murugâ ponnu vaLLi murugâ saraNam vanthu kâthharuLu murugâ
 Vâytha murugâ nitham pôttRa murugâ oru maramâyirâthé murugâ
 Sollu murugâ suttRi nillu murugâ oLi Thulangu navaratna murugâ
 Sôlèy murugâ vadivèlu murugâ véNdith thozhubavarkkaruLu murugâ
 Allu murugâ pagal nalla murugâ kâmiyâm kavikkuthavu murugâ
 ÂRumurugâ kuRèy thîru murugâ pazhani ânanthamâna murugâ!

ஆறுமுக சுவாமி விருத்தம்
AaRumuga swaami viruttham

ஆறுமுகமும் பன்னிரண்டு கையும் வேலும்
AaRumugamum pannireNdu keyyum vElum
அலங்கார ஆபரண மணிந்த மார்பும்
Alangaara aabaraNa maNintha maarbum
திருமுகமும் வெண்ணீறும் புனைந்த மெய்யும்
Thirumugamum veNNiiRum puneyntha meyyum
செகமெலாம் புகழ் படைத்த சுப்பிரமண்யா
Sagamelaam pugazh padeythta supramaNiyaa
முருகாசர வணபவனே கார்த்தி கேயா
Murugaasara vaNabavanE kaarthigEya
முக்கணனார் புத்திரனே உக்கர வேலா
MukkaNanaar putthiranE ukkra vElaa
இருவருமே உனைப்பணிந்தோம் பழனி வேலா
IruvarumE uneyppaNinthOm pazhanivElaa
இதுசமயம் அடியாரை ரட்சிப் பாயே.1
Ithusamayam adiyaarey racchi paayE

மயிலேறி விளையாடும் சுப்பிரமண்யா
MayilERi viLeyyaadum supramaNiyaa
வடிவேலா உன்பாதம் நம்பி னேனே
VadivElaa unpaatham nambinEnE
உயிரிழந்து அபகீர்த்தி யாகும் வேளை
Uyirizhanthu abakiirthi yaagum vELey
உன்செயலால் இதுசமயம் உயிரைக் காப்பாய்
Unseyalaal Ithusamayam uyirey kaappaay
தயவாக இனிமேலும் உயிரைக் காத்துச்
Thayavaaga inimElum uyirey kaatthuch
சண்முகனே அடியார்தம் துயரம் தீர்ப்பாய்
SaNmuganE adiyartham thuyaram theerppaay
வைபோக மாணமலை பழனி வேலா
VeypOga maanamaley pazhani vElaa
வரமளித்து உயிர்காத்து ரட்சிப் பாயே.2
VaramaLitthu uyurkaatthu racchi paayE

வருந்துமடியார் உயிரைக் காக்கும் தெய்வம்
 Varunthumadiyaar uyirey kaakkum theivam
 வையகத்தில் வேறொரு வரில்லை யென்று
 Veyyagatthil vERoru varilley yendRu
 அறிந்துநான் உனைப் பணிந்தேன் சுப்பிர மண்யா
 ARinthunaan uey paNinthEn supramaNiyaa
 ஆதரித்துப் பிராணபயம் தீருமையா
 Aathariththup praanabayam theerumeyyaa
 திரிந்தலைந்து அறுமூன்று திங்களாகச்
 Thirinthaleynthu aRumuundRu
 சிறையிருந்து களைப் பூண்டு சின்னமானேன்
 SiReyyirunthu kaLey puNdu sinnamaanEn
 பறந்துவரும் மயிலேறும் பழனி வேலா
 PaRanthuvarum mayilERum pazhani vElaa
 பண்பாக உயிர்காத்து ரட்சிப் பாயே.3
 PaNbaaga uyirkaatthu racchi paayE

பெருவேங்கைப் புலிபிடித்த பசுவைப் போல
 PeruvEngeyp pulipidittha pasuveyp pOla
 பிதுர் கலங்கி மனம்தளர்ந்து புலம்பினோமே
 Pithur kalangi manamthaLarntu pulambinOmE
 இருவருமே உனைக்கூவச் செவி கேளாதோ
 IruvarumE uneykkuuvach chevi kELAathO
 இதுசமயம் தாமதமா யிருக்க லாமோ
 Ithusamayam thaamathamaa yirukka laamO
 குருவாகித் தந்தை தாய் நீயேயாகில்
 Guruvaagit thanthey thaay neeyE yaagil
 குமரேசா பிராணபயந் தீரு மையா
 KumarEsaa praaNabayam theeru meyyaa
 முருகேசா இதுசமயம் பழனி வேலா
 MurugEsaa Ithusamayam pazhani vElaa
 முன்வந்து உயிர்காத்து ரட்சிப் பாயே.4
 Munvanthu uyirkaatthu racchi paayE

பாம்பின்வாய் சிக்கியதோர் தேரைப் போல
 Paambinvaay sikkiyathOr thEreyp pOla
 பதைபதைத்து வாடுகிறோம் பாலர்நாங்கள்
 Patheypatheyttu vaadugiROm baalar naangaL
 தேம்பியே புலம்புகிறோம் துயர மாகித்
 ThembiyE pulambugiROm thuyara maagit
 தென்னவனே உன்செவிக்குக் கேளா தோதான்
 ThennavanE unsevvikkuk kELaathOthaan
 நான்புவியில் உனைநம்பி மகிழ்ந் திருந்தேன்
 Naanpuviyil uneynambi magizhnthirunthen
 நாயேனுக்கு அபாயம் வரநியாய மோதான்
 NaayErukku abaayam varanyaaya mOthaan
 சாம்பசிவன் புத்திரனே பழனி வேலா
 Saambasivan putthiranE pazhani vElaa
 சமயமிது உயிர்காத்து ரட்சிப் பாயே.5
 Samayamithu uyirkaatthu racchi paayE

வலையிலகப்பட்ட உயிரது போல் மயங்கு கிறோமே
 Valeyylagappatta uyirathu pOl mayangu giROmE
 வடிவேலா இதுசமயம் துயரம் தீர்ப்பாய்
 VadivElaa Ithusamayam thuyaram theerppaay
 கொலைகளவு பாதகங்கள் பொய்யிருந்த தெல்லாம்
 KoleykaLavu paathagangaL poyyiruntha thellaam
 கொடும்பழிகள் வஞ்சனை பில்லி சூனியமெல்லாம்
 KodumpazhigaL vanjaney billi suuniyamellaam
 தொலையாத சிறுபிணினோய் வல்வினை களெல்லாம்
 Tholeyyaatha siRupiNinOy valviney gaLellaam
 துறந்து மையா மயிலேறும் சுப்பிரமணியா
 ThuRanthu meyyaa mayilERum supramaNiyaa
 மலையிலுரை வாசனே பழனி வேலா
 Maleyyilurey vaasanE pazhani vElaa
 வரமளித்து உயிர்காத்து ரட்சிப்பாயே.6
 VaramaLitthu uyurkaatthu racchi paayE

நாகமது கெருடனைக்கண்டலைந்தாற் போலே
 Naagamathu Gerudaney kaNdaleynthaaR pOIE
 நான்பயந்து அலைதுரும்பாய் அலைகிறேனே
 Naanbayanthu aleythurumbaay aleygiREnE
 தாகமது தீருமையா தவிக்கும் வேளை
 Thaagamathu theerumeyyaa thavikkum vELey
 சண்முகனே இதுசமயம் அடியேனுக்கு
 SaNmuganE Ithusamayam adiyErukku
 மேகமது பயிர்க்குதவி செய்தாற் போல
 MEGamathu payirkkuthavi seythaaR pOla
 வேலவனே பிராணபயந் தீருமையா
 VElavanE praaNabayam theerumeyyaa
 வேகமுடன் வரவேணும் பழனி வேலா
 VEGamudan varavENum pazhani vElaa
 வினைதீர்த்து உயிர்காத்து ரட்சிப்பாயே.7
 Vineytheertthu uyirkaatthu racchi paayE

பூனைகையில் சிக்கியதோர் கிளியைப் போல
 Pooneykeyyil sikkiyathOr kiLiyeyp pOla
 புலம்புகிறோம் பிராணபயம் மிகவுமாகி
 PulambugiROm praaNabayam migavumaagi
 நானடிமை உம்மை நம்பி யிருக்கும் வேளை
 Naanadimey ummeynambi yirukkum vELey
 நாயகனே பாராமுகமாய்ப் பார்க்க லாமோ
 NaayaganE paaraamugamaayp paarkka laaMO
 மானீன்ற வள்ளியம்மை தெய்வயானை
 MaaneendRa vaLLiyammey theyvayaaney
 மணவாளா சரவணனே கருணை செய்வாய்
 MaNavaaLaa saravaNanE karuNey seyvaay
 கானமயில் வாகனனே பழனி வேலா
 Kaanamayil vaagananE pazhani vElaa
 கடவுளே உயிர்காத்து ரட்சிப்பாயே.8
 KadavuLE uyirkaatthu racchi paayE

தூண்டிலகப்பட்ட உயிரது போல் துடிக்கிறேனே
 ThuuNdilagappatta uyirathu pOl thudikkiREnE
 சுப்பிரமணியா இதுசமயம் அடியேனுக்கு
 SupramaNiyaa ithusamayam adiyEnukku
 வேண்டும்வரம் கொடுப்பதற்குப் பார்த்து நீயே
 VENdumvaram koduppathaRkup paarthtu neeyE
 வேறொரு வரில்லையென்று நம்பினேனே
 VERoru varilley yendRu nambinEnE
 மீண்டுவரும் வினைதீர்த்துத் துயரம் தீர்ப்பாய்
 Meendumvarum vineytheertthut thuyaram theerppaay
 வேலவனே சூரசங்கார சங்கார வேலா
 VElavanE soorasammaara sangaaravElaa
 ஆண்டவனே உனைப்பணிந்தேன் பழனி வேலா
 AandavanE uney paNinthEn pazhani vElaa
 அடியார்கள் உயிர்காத்து ரட்சிப்பாயே.9
 Adiyaargal uyirkaatthu racchi paayE

நஞ்சுபட்டு விஷமேறி மயங்கு மாபோல்
 Nanjupattu vishamERi mayangu maapOl
 நடுநடுங்கி கிடுகி டென்று பயந்து நாங்கள்
 Nadunadungi kidugi dendRu bayanthu naangaL
 தஞ்சமென்றே உனைப்பணிந்தோம் திருத்தணிகை வாசா
 ThanjamendRE uneypaNinthOm thiruththaNigey vaasaa
 சற்குருவே பிராணபயந் தீரு மையா
 SaTguruV praaNabayam theeru meyyaa
 வஞ்சனைச் சிறைவிடுத்துத் தலையை வாங்கிப்
 Vanjaneych chiReyvidutthut thaleyey vaangip
 பரிகரித்து பதமே தந்து
 Parigaritthu pathamE thanthu
 வஞ்சனைகள் செய்யாமல் பழனி வேலா
 VanjaneygaL seyyaamal pazhani vElaa
 வரமளித்து உயிர்காத்து ரட்சிப்பாயே10
 VaramaLitthu uyirkaatthu racchi paayE

அத்திமுகனே முக்கண்ணனுக்கு இளைய வேலா
 AtthimuganE mukkaNNanukku iLeyya vElaa
 அறுமுகனே தணிகையிலே அமர்ந்த வாசா
 ARumuganE thaNigeyyiLE amarntha vaasaa
 வித்திரத்திறல் பேசாத மூடன் நானும்
 Vitthirathhil pEsaatha muudan naanum
 வேலவனே நின்னருளால் கவியைப் போல
 VElavanE ninnaruLaal kaviyeyp pOla
 பத்துமே பதிகமாய்ப் பாடிச் சொன்னேன்
 PatthumE pathigamaayp paadi sonnEn
 என்மீதில் பிழைகள்மனம் பொறுத்தே யாள்வாய்
 Yenmeethil pizheygaLmanam poRutthE yaaLvaaay
 சத்தியமாய் உனைப்பணிந்தோம் எங்கள் ஐயா
 Satthiyamaay uneyp paNinthOm yengal aiyaa
 சண்முகனே அடியாரை ரட்சிப் பாயே.11
 SaNmuganE adiyaarey racchi paayE

வேண்டிய வரம் தரும் முருகன் 108 போற்றி

Murugap Perumaan POttRi

ஓம் அருவாம் உருவாம் முருகாபோற்றி

Ôm aruvâm uruvâm murugâ pôttRi

ஓம் திருவார் மறையின் செம்பொருள்போற்றி

Ôm thiruvâr maRèyyin semporuL pôttRi

ஓம் ஆறுமுகத்தெம் அரசே போற்றி

Ôm âRumugatthem arasé pôttRi

ஓம் மாறுகொள் சூரரை வதைத்தாய் போற்றி

Ôm mâRukoL sûrarèy vathèythây pôttRi

ஓம் இருள் கெடுத்திரன்பருள் எந்தாய் போற்றி

Ôm iRuLkedut tinbaruL yenthây pôttRi

ஓம் உருள்பூங்கடம்பணி உரவோய் போற்றி

Ôm uruLpûng kadambaNi uravôy pôttRi

ஓம் ஈசற்கு இனிய சேயேபோற்றி

Ôm îsaRku iniya séyé pôttRi

ஓம் மாசறு திருவடி மலரோய்போற்றி

Ôm mâsaRu thiruvadi malarôy pôttRi

ஓம் உறுநர்த் தாங்கும் உறவோய்போற்றி

Ôm uRunarth thângum uRavôy pôttRi

ஓம் செறுநர்த் தேய்த்த செவ்வேள்போற்றி

Ôm seRunarth théyththa sevvéL pôttRi

ஓம் ஊனில் ஆவியாய் உயிர்போய்போற்றி

Ôm ûnil âviyây uyirpôy pôttRi

ஓம் கானில் வள்ளியின் கணவபோற்றி

Ôm kânil vaLLiyin kaNava pôttRi

ஓம் எழில்கொள் இன்ப வாரிதிபோற்றி

Ôm ezhilkoL inba vâriithi pôttRi

ஓம் அழிவிலாக் கந்தனாம் அண்ணல்போற்றி

Ôm azhivilâk kanthanâm aNNal pôttRi

ஓம் ஏறுமயிலூர்ந் தேகுவாய்போற்றி

Ôm yeru mayilûrn théguvây pôttRi

ஓம் கூறுமன்பர்க்குக் குழைவாய்போற்றி

Ôm kûRu manbarkkuk kuzhèyvây pôttRi

ஓம் ஐயனாய் உலகை ஆக்குவாய்போற்றி

Ôm ayyanây ulagèy âkkuvây pôttRi

ஓம் செய்ய மேனியனே தேவேபோற்றி

Ôm seyya méniané thévé pôttRi

ஓம் ஒருவனாய் உலகெலாம் ஒளிர்வாய்போற்றி

Ôm oruvanây ulagelâm oLirvây pôttRi

ஓம் பருவம் முதிராப் பண்பேபோற்றி

Ôm paruvam muthirâp panbé pôttRi

ஓம் ஓவற இமைக்கும் ஒளியேபோற்றி

Ôm OvaRa imèykkum oLiyé pôttRi

ஓம் மாமுதல் தடிந்த மறவபோற்றி

Ôm mâmuthal thathintha maRava pôttRi

ஓம் ஓளவியம் அறுத்தோர்க்கு அருள்வோய்போற்றி

Ôm awviyam aRutthôR kaRulvây pôttRi

ஓம் தெய்வம் எல்லாந்தொழும் செய்யாய் போற்றி

Ôm theyvam ellânthozhum seyyây pôttRi

ஓம் அஃகுதல் இல்லா அறிவே போற்றி

Ôm Akkutsal illaa aRivE pôttRi

ஓம் எக்கும் வேலுடை இறைவா போற்றி

Ôm Yenkkum VELudei ireyvaa pôttRi

ஓம் வெகஃகுதல் அற்றார் விளக்கேபோற்றி
 Ôm Vekkuthal attRâr viLakké pôttRi
 ஓம் கந்தா மணமார் கடம்பாபோற்றி
 Ôm kanthâ maNamâr kadambâ pôttRi
 ஓம் காப்பாய் படைப்பாய் கழிப்பாய்போற்றி
 Ôm kâppây padèyppây kazhippây pôttRi
 ஓம் மூப்பீற்ற முதல்வாபோற்றி
 Ôm mûppîRattRa muthalvâ pôttRi
 ஓம் கிள்ளை மொழியுமை பிள்ளாய் போற்றி
 Ôm Killai mozhiyumèy piLLây pôttRi
 ஓம் கள்ளப் புலனைக் களைவாய்போற்றி
 Ôm kaLLap pulanèyk kaLèYvây pôttRi
 ஓம் கீழறும் அடியர் கிழவோய்போற்றி
 Ôm kîzhaRum adiyar kizhavôy pôttRi
 ஓம் குன்றும் குழைந்தோட் குமரபோற்றி
 Ôm kunRum kuzhèythôth kumara pôttRi
 ஓம் ஏழுல ருந்தொழும் இறைவா போற்றி
 Ôm yézhula runthozhum irèyvâ pôttRi
 ஓம் என்றும் இளைய ஏறேபோற்றி
 Ôm yendrum iLèya yéRé pôttRi
 ஓம் கூம்புகைத் தேவர் கோவேபோற்றி
 Ôm kûmbugèyth thevar kové pôttRi
 ஓம் பாம்பணி சிவனார் பாலகபோற்றி
 Ôm pâmbaNi sivanâr bâlaga pôttRi
 ஓம் கெண்டைக் கண்ணியர் கேள்வபோற்றி
 Ôm keNdèyk kaNNiyar kéLva pôttRi
 ஓம் அண்டினாக் கருளும் அங்கணபோற்றி
 Ôm aNdinark karuLum angaNa pôttRi

ஓம் கேடில் முருகனாய்க் கிளர்ந்தாய்போற்றி

Ôm kédil muruganâyk kiLarnthây pôttRi

ஓம் வீடில் வீடருள் விமலபோற்றி

Ôm vîdil vîdaruL vimala pôttRi

ஓம் கைவேல் கொண்ட காவல போற்றி

Ôm kèyvél konda kâvala pôttRi

ஓம் நைவேற் கருள்வாய் நாயகபோற்றி

Ôm nèyvér karuLvây nâyaga pôttRi

ஓம் கொடைக் கடன்கொண்ட குழகபோற்றி

Ôm kodèyk kadankoNda kuzhaga pôttRi

ஓம் படைக்கடல் தலைவ பரனேபோற்றி

Ôm Padèykkadal thalèyva parané pôttRi

ஓம் கோதில் அமிழ்தே குருமணிபோற்றி

Ôm kôthil amizhthé gurumaNi pôttRi

ஓம் போதில் அமர்ந்த பொன்னேபோற்றி

Ôm pôthil amarntha ponné pôttRi

ஓம் சிவபிரான் கண்வரு சேயேபோற்றி

Ôm sivapirân kaNvarou séyépôttRi

ஓம் நவ சரவணத்தில் நகர்ந்தாய் போற்றி

Ôm navasara vaNatthil nagarnthây pôttRi

ஓம் அறுவரு அமைந்தே ஆடினாய்போற்றி

Ôm aRuvuru amèynthé âdinây pôttRi

ஓம் அறுமீன் பாலுண் அமரபோற்றி

Ôm aRumîn pâluN amara pôttRi

உருவுமை சேர்க்க உற்றாய் போற்றி

Ôm Uruvumèy sérkka uttRây pôttRi

ஓம் பெருமை பிறங்கு பெரியோய்போற்றி

Ôm perumèy piRangu periyôy pôttRi

ஓம் நான் முகமனச் சிறை நாட்டினாய்போற்றி
 Ôm nân muganèych siRèy nâttinây pôttRi
 ஓம் மான்மகள் வள்ளியை மணந்தாய்போற்றி
 Ôm mânmagaL vaLLiyèy maNanthây pôttRi
 ஓம் செங்கண் கடாவைச் செலுத்தினாய்போற்றி
 Ôm senggaN kadâvèy selutthinây pôttRi
 ஓம் அங்கண் குறிஞ்சிக்கு அரசே போற்றி
 Ôm angaN kurinjik karasé pôttRi
 ஓம் இறைவனுக்கரும்பொருள் இசைந்தாய்போற்றி
 Ôm iRèyvanuk karumporuL isèytthây pôttRi
 ஓம் மறையிடைப் பொருளாய் வளர்ந்தாய்போற்றி
 Ôm maRèyyidèyp poruLây vaLarnthây pôttRi
 ஓம் பரங்குன்றமர்ந்த பரம்பரபோற்றி
 Ôm parankundRamarntha parampara pôttRi
 ஓம் திருச்செந்தில் வளர் சேவகபோற்றி
 Ôm thirusenthil vaLar sévaga pôttRi
 ஓம் ஆவிணன் குடி ஆண்டாய்போற்றி
 Ôm âvinanku kudi ândây pôttRi
 ஓம் மேவி ஏரகம்வாழ் மிக்கவபோற்றி
 Ôm mévi yeragamvâzh mikkava pôttRi
 ஓம் குன்று தோறாடும் குழந்தாய்போற்றி
 Ôm kundRu thôRâdum kuzhanthây pôttRi
 ஓம் துன்று பழமுதிர் சோலையாய்போற்றி
 Ôm thundRu pazhamuthir sôlèyyây pôttRi
 ஓம் திசைமுகம் விளக்கும் செம்முகபோற்றி
 Ôm thisèymugam viLakkum semmuga pôttRi
 ஓம் இசைபெரு வேள்வி அன்முகபோற்றி
 Ôm isèyperu véLvi inmuga pôttRi
 ஓம் செங்களம் ஓர்க்கும் திருமுகபோற்றி

Ôm sengaLam ôrkkum thirumuga pôttRi

ஓம் மங்கல மான வானவபோற்றி

Ôm mangala mâna vânavâ pôttRi

ஓம் வள்ளிபால் நகைகொள் மாமுகபோற்றி

Ôm vaLLipâl nagèykoL mâmuga pôttRi

ஓம் திங்களின் ஒளிரும் சீர்முக போற்றி

Ôm thingaLin oLirum sîrmuga pôttRi

ஓம் ஆர்வலர் ஏத்த அருள்முகபோற்றி

Ôm ârvalar yéttha aruLmuga pôttRi

ஓம் சீர்வளர் அழகின் செல்வாபோற்றி

Ôm sîrvaLar azhagin selvâ pôttRi

ஓம் மணிமுடி புணையாறணிமுடிபோற்றி

Ôm maNimudi punèyyâRaNi mudi pôttRi

ஓம் துணையடி தொழுவார்க் கணைவாய்போற்றி

Ôm thuNèyyadi thozhuvârk kaNèyyaay pôttRi

ஓம் செவியீராறுடைச் செம்மால்போற்றி

Ôm seviyîrâRudèy semmâl pôttRi

ஓம் கவித்தொடை புனந்தோட் கந்தாபோற்றி

Ôm kavitthodèy punèythôth kanthâ pôttRi

ஓம் பன்னிரு கண்ணுடைப்பண்ணவபோற்றி

Ôm panniru kaNNudèyp paNNava pôttRi

ஓம் என்னிரு கண்ணின் இலகுவோய்போற்றி

Ôm yennirou kaNNin ilaguvôy pôttRi

ஓம் பொருவில் ஒருவனாம் புலவபோற்றி

Ôm poruvil oruvanâm pulava pôttRi

ஓம் அருணகிரிக்கு அருள் அமலபோற்றி

Ôm aruNagirikku karuL amala pôttRi

ஓம் நக்கீரற் கருள் நாதாபோற்றி

Ôm nakkîraR karuL nâthâ pôttRi

ஓம் தக்க சங்கத்தமிழ் தந்தாய்போற்றி

Ôm thakka sangatthamizh thanthây pôttRi

ஓம் குமர குருபரற் கருளினைபோற்றி

Ôm kumara guruparaR karuLinèy pôttRi

ஓம் பந்த பாசங்களைப் பறிப்போய்போற்றி

Ôm pantha pâsangaLèy paRippôy pôttRi

ஓம் கந்தபுரி வாழ் வுகந்தோய்போற்றி

Ôm kanthapuri vaazhvuganthôy pôttRi

ஓம் தெய்வானை யம்மையைச் சேர்ந்தோய்போற்றி

Ôm theyvânèy yammèyyèy sérnthôy pôttRi

ஓம் பொய்யிலான மனத்துட் புகுவோய்போற்றி

Ôm poyyilâ manatthu puguvôy pôttRi

ஓம் கோழி வெல்கோடிக் கோவேபோற்றி

Ôm kôzhi velkodi kôvé pôttRi

ஓம் ஊழி தோறுழி உள்ளாய்போற்றி

Ôm ûzhi thôRûzhi uLLây pôttRi

ஓம் செய்யாய் சிவந்த ஆடையாய்போற்றி

Ôm Seyyây sivantha âdèyyây pôttRi

ஓம் மெய்யெல்லாம் வெண்ணீறணியோய்போற்றி

Ôm Mey yellâm veNNiRaNivôy pôttRi

ஓம் மேவலர் மடங்கலாம் முத்தபோற்றி

Ôm mèvalar madangâlam visâga pôttRi

ஓம் மூவர்கள் போற்றும் முத்த போற்றி

Ôm Mûvargal pôttRum muttha pôttRi

ஓம் தாரகற் கொன்ற தாழ்விலாய் போற்றி

Ôm thâragaR kondRa thâzhivilây pôttRi

ஓம் பல்வகை வளனும் பணிந்தருள் போற்றி

Ôm Palvagèy vaLanum paNintharuL pôttRi

ஓம் அமரர் அறிஞர்களை அளியோய் போற்றி

Ôm AmaraR aRinyargalèy aliyôy

ஓம் வேர்கள் சிறைமீள் சீர்வலாய்போற்றி

Ôm Vergal siraimIL sIrvalaai pôttRi

ஓம் சேவலும்மயிலும் சேர்த்தோய்போற்றி

Ôm sèvalum mayilum sèrtthôy pôttRi

ஓம் போர்மிகு பொருந புரநலபோற்றி

Ôm pôrmigu poruga puravala pôttRi

ஓம் ஏர்மிகு இளஞ்சேய் தார்விலாய்போற்றி

Ôm yErmigu iLanjèy yemmiRèy pôttRi

ஓம் பாரகம் அடங்கலும் பரவுவோய்போற்றி

Ôm bâragam adangalum paravuvôy pôttRi

ஓம் தமிழ்மொழி இன்பில் தழைப்பாய்போற்றி

Ôm thamizhmozhi inbil thazhèyppây pôttRi

ஓம் அமிழ்திற்குழைத்த அழகாபோற்றி

Ôm amizhthiR kuzhèyttha azhagâ pôttRi

ஓம் கல்வியும் செல்வமும் கனிந்தருள்போற்றி

Ôm kalvium selvamum kaninttharul pôttRi

ஓம் இன்பார் இளைய ஏந்தால்போற்றி

Ôm inbâr iLèya yénthâl pôttRi

ஓம் என்பால் அருள்புரி என்றும்போற்றி போற்றியே...

Ôm yenbâl aruLpuri endRum pôttRi

Acknowledgement:

- Mauritius Tamil Temples Federation
- Mauritius Tamil Cultural Centre Trust
- Mayil Spices Ltd
- Goundan Co Ltd
- Thod Marketing Ltd
- MC Building
- Tayelamay & Sons Enterprise Ltd
- Bronze Peacock Ltd
- Kistnen Enterprise Ltd
- RSD Engineering Ltd
- Doracrea
- EMBOSS Ltd